

## Festivals... and growing economy...

# PurplePod

a monthly newsletter from PurplePond

Edition : NOVEMBER 2024

FIXED DEPOSITS

INSURANCES

MUTUAL FUNDS

PMS

BONDS, NCD

WILLS

[www.purplepond.in](http://www.purplepond.in)



Both internationally and domestically, election related news seems to be occupying the prime spots. The continuing conflicts in Israel / Palestine and Russia / Ukraine, had an impact in the commodity prices with raising Gold & Silver prices. Silver hit a historic high of ₹1,000/kg additionally aided by increasing industrial demand. The potential demand from growth in EV sector and photovoltaic applications are expected to have its impact on prices in silver and copper in future too.

The big positive news happens to be, India and China reaching an agreement on patrolling along the Line of Actual Control (LAC) in border areas. The agreement restores the pre-2020 modus of patrolling along LAC. The disengagement has already started, there by putting to rest a major irritant in India-China relationships. This agreement also ensures considerably reduced expenses in maintaining higher troop strength along the border, specially with winter around the corner.

Even though the festival season sales have come in as a relief, India's growth momentum has moderated in recent months and is reflected in moderation in urban consumption. There has been slump in passenger vehicle sales, moderation in airline passenger traffic. However, the good monsoons are likely to improve rural income and consumption.

Real estate has been a saving grace with key cities showing good growth. Property registrations in Mumbai alone rose by 22% year-on-year (Nov to Oct) with the ticket size also increasing by 60%. Most corporations and state governments have been raking up good revenue from land registrations.

The progress in international geographical expansion by Indian business houses is heartwarming. Apart from owning the Jaguar Land Rover and the Tetley brands, Tata group is establishing a plant in Morocco to manufacture Wheeled Armoured Platforms

(WhAP) for the Army. Adani group apart from owning energy assets in Australia & Sri Lanka, has agreed to build and manage major electricity transmission lines in Kenya for 30 years, GMR group is already operating airports in Philippines, Indonesia and has been awarded an airport in Greece, the Bharati Airtel group already has presence in 15 African countries, Bangladesh and Sri Lanka, The Reliance group is also entering the African broadband market, many others like the Murgappa, TVS group and many companies from the technology space have already expanded into different countries. This outlook of Indian business groups, will be very beneficial to India in the long run as these companies prove to be an influencing factor in government-to-government relationships as they provide tax revenues and extend employment opportunities in the respective countries.

**- Team Purple Pond**





இந்தியா மற்றும் உலக அளவில் தேர்தல் தொடர்பான செய்திகள் முக்கியச் செய்திகளாக உள்ளன. இஸ்ரேல்-பாலஸ்தீன் மற்றும் ரஷ்யா-உக்ரைன் இடையேயான தொடர்ச்சியான மோதல்கள் பொருட்களின் விலைகளின் மேல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வெள்ளியின் விலை கிலோ கிராமுக்கு ₹1,00,000 ஆக உயர்ந்துள்ளது. தொழில்துறை தேவை அதிகரிப்பு மற்றும் தங்க விலை உயர்வு ஆகியவையும் காரணமாக உள்ளன. எதிர்காலத்தில் மின்சார வாகனங்கள் மற்றும் சூரிய மின்சக்தி பயன்பாடுகளின் வளர்ச்சியால் வெள்ளி மற்றும் செம்பு விலைகளும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா மற்றும் சீனா இடையே எல்லைப் பகுதியான LAC - Line of Actual Control இல் கண்காணிப்பு மேற்கொள்வதில் ஒரு முக்கியமான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்பது ஒரு நேர்மறையான செய்தி. இந்த ஒப்பந்தத்தின் மூலம் 2020க்கு முந்தைய ரோந்து செல்லும் கண்காணிப்பு முறை மீண்டும் அமலுக்கு வரும். இதன் மூலம் இரண்டு நாடுகளுக்கிடையேயான முக்கிய பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் எல்லையில் அதிகளவிலான ராணுவப் படையை நிறுத்தி வைக்கும் அதிகப்படியான செலவுகள் குறையும். குறிப்பாக குளிர்காலம் நெருங்கி வருவதால் இது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

பண்டிகை காலப் பருவ

விற்பனைகள் ஓரளவிற்கு நிவாரணமாக அமைந்தாலும், சமீப மாதங்களில் இந்தியாவின் வளர்ச்சி வேகம் சற்றே மந்தமடைந்துள்ளது, இது நகர்ப்புற நுகர்வு குறைவதில் பிரதிபலிக்கிறது. பயணிகள் வாகன விற்பனையில் வீழ்ச்சியும் விமான பயணிகள் போக்குவரத்தில் மந்தநிலையும் காணப்படுகிறது. இருப்பினும், நல்ல மழை கிராமப்புற வருமானம் மற்றும் நுகர்வை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

முதன்மை நகரங்களில் நல்ல வளர்ச்சி காணப்பட்டதால் நிலம் மற்றும் கட்டிடத் துறை நம்பிக்கையளிப்பதாக உள்ளது. குறிப்பாக மும்பையில் மட்டும் சொத்து பதிவுகள் ஆண்டுக்கு 22% (நவம்பர் முதல் அக்டோபர் வரை) வளர்ச்சி கண்டுள்ளன. மேலும், ஒவ்வொரு சொத்தின் விலையும் 60% உயர்ந்துள்ளது. பெரும்பாலான நிறுவனங்களும் மாநில அரசுகளும் நிலப் பதிவுகள் மூலம் நல்ல வருவாயைப் பெற்றுள்ளன.

இந்திய வர்த்தக நிறுவனங்கள் சர்வதேச அளவில் விரிவடைந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. ஜாகுவார் லாண்ட் ரோவர் மற்றும் டெட்லி பிராண்டுகளை கொண்டிருப்பதைத் தவிர, டாடா குழுமம் மொராக்கோவில் இராணுவத்திற்காக சக்கரம் கொண்ட ஆயுத மேடைகள் (Wheeled Armoured Platforms) தயாரிக்க உற்பத்தி நிலையம் அமைக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் இலங்கையில் இயற்கை

ஆற்றல் சம்பந்தப்பட்ட சொத்துக்களை வைத்திருப்பதையும் தவிர, அதானி குழுமம் கென்யாவில் முக்கிய electricity transmission lines ஐ கட்டி பராமரிக்க 30 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் பெற்றுள்ளது. ஜிஎம்ஆர் குழுமம் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியாவில் ஏற்கனவே விமான நிலையங்களை இயக்கி வருகின்றது. தவிர, கிரீசில் மேலும் ஒரு விமான நிலையத்தை இயக்க அனுமதி பெற்றுள்ளது. பாரதி ஏர்டெல் குழுமம் 15 ஆப்ரிக்கா நாடுகள், பங்களாதேஷ் மற்றும் இலங்கையில் முன்னிலையைக் கொண்டுள்ளது. ரிலையன்ஸ் குழுமம் ஆப்ரிக்கா Broadband மார்க்கெட்டில் நுழைகிறது. முருகப்பா, டிவிஎஸ் குழுமம் மற்றும் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏற்கனவே பல்வேறு நாடுகளில் பரவி இருக்கின்றன. இந்த இந்திய வர்த்தக குழுமங்களின் பார்வை, பல்வேறு அரசுகளுக்கு இடையே உள்ள தொடர்புகளில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துவதால், சம்பந்தப்பட்ட நாடுகளில் வரி வருவாய் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதால், இந்தியாவுக்கு நீண்ட காலத்தில் பெரிதும் பயன்படும்.

— பர்ப்பிள்பாண்டு

# உள்நாட்டு சந்தையின் முக்கிய சிறப்பம்சங்கள்

## Domestic Markets



- GST collections in October reached ₹1.87 lakh crore, showing an 8.9% increase from last year. The total GST collections for 2024 have risen by 9.4% to ₹12.74 lakh crore, continuing with the healthy growth.
- Income tax collections have also been robust thereby resulting in, the fiscal deficit for period Apr~Sep 2024 getting restricted to ₹4.75 lakh crore, which is just 29.4% of annual estimate.
- As of September 2024, significant positive growth in cement, refinery products, coal, fertilisers, and steel resulted in India's 8 core sectors' output growth increasing by 2% annually. However, the crude oil sector experienced a 3.9% decline.
- NRI deposits flows have doubled to \$7.8B in April-August, compared to \$3.7 billion in the same period last year
- Indian apparel exporters are expected to register a 9-11% revenue increase in FY25 due to liquidation of retail inventory and shift in global sourcing to India.
- Indian residential real estate market showed a significant 65% increase in land transactions, totalling over 1700 acres, during January to September 2024. Gurgaon's share stood at 65%, Noida and Greater Noida at 20%. Bengaluru, Mumbai, and Chennai held 22%, 12%, and 10% of the market share respectively.
- The Industrial & Logistics real estate made up 13% of the total land deals. Significant interest came from data centres.
- To boost exports, the central government has removed the export duty on parboiled rice and husked rice. This is the second reduction since September 2024 when the duty was reduced from 20% to 10%.
- The union government has announced a reduced 2% excise duty for all blended aviation turbine fuels (ATF) operating under regional connectivity scheme, thereby kickstarting a major initiative to incentivise airlines to start using blended fuel. Other blended ATF will be taxed at 11%.
- அக்டோபர் மாதத்தில் GST வசூல் ₹1.87 லட்சம் கோடியை எட்டியது. இது கடந்த ஆண்டை விட 8.9% அதிகமானதாகும். 2024 ஆம் ஆண்டிற்கான மொத்த GST வசூல் 9.4% அதிகரித்து, ₹12.74 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது தொடர்ந்து ஆரோக்கியமான வளர்ச்சியைக் காட்டுகிறது.
- வருமான வரி வசூலும் வலுவாக இருந்துள்ளது. இதன் விளைவாக, 2024 ஏப்ரல்-செப்டம்பர் காலத்திற்கான நிதி பற்றாக்குறை ₹4.75 லட்சம் கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது, இது ஆண்டு மதிப்பீட்டில் 29.4% மட்டுமே ஆகும்.
- 2024 செப்டம்பர் வரையிலான கணக்கெடுப்பில், சிமெண்ட், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள், நிலக்கரி, உரங்கள் மற்றும் steel இன் வளர்ச்சி காரணமாக இந்தியாவின் 8 முக்கிய துறைகளின் உற்பத்தி ஆண்டுக்கு 2% அதிகரித்துள்ளது. இருப்பினும், கச்சா எண்ணெய் துறை 3.9% குறைந்துள்ளது.
- NRI-யிடமிருந்து வரும் வைப்புத்தொகை ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் \$7.8 பில்லியனாக இரட்டிப்பாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது \$3.7 பில்லியனாக இருந்தது.
- இந்திய ஆடை ஏற்றுமதியாளர்கள் 2025 நிதியாண்டில் 9-11% வருவாய் அதிகரிப்பை பதிவு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குக் காரணம் சில்லறை சரக்குகளின் விற்பனை மற்றும் உலகளாவிய கொள்முதல் இந்தியாவை நோக்கி மாறுவதாகும்.
- 2024 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், இந்திய குடியிருப்பு நிலச்சொத்துச் சந்தையில், நிலத்தின் பரிவர்த்தனை 65% அதிகரித்துள்ளது. இது மொத்தம் 1700 ஏக்கருக்கு மேல் ஆகும். குருகிராமின் பங்கு 65% மும், நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா 20% மும் ஆகும். பெங்களூரு, மும்பை மற்றும் சென்னை முறையே 22%, 12% மற்றும் 10% சந்தைப் பங்கைக் கொண்டுள்ளன.
- மொத்த நிலப் பரிவர்த்தனையில் தொழில்துறை மற்றும் தளவாட (logistics) நிலச்சொத்து பரிவர்த்தனைகள் 13% ஆகும். இதில் குறிப்பாக data centers அதிக பங்களிப்பை தந்துள்ளன.
- ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு புழுங்கலரிசி மற்றும் உமி அரிசி மீதான ஏற்றுமதி வரியை நீக்கியுள்ளது. 2024 செப்டம்பரில் வரி 20% லிருந்து 10% ஆகக் குறைக்கப்பட்டதையடுத்து இது இரண்டாவது குறைப்பு ஆகும்.
- மத்திய அரசு, பிராந்திய இணைப்புத் திட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து கலப்பு விமான எரிபொருட்களுக்கும் (blended aviation turbine fuels - ATF) 2% சிறப்பு வரியைக் குறைத்துள்ளது. இதன் மூலம், விமான நிறுவனங்களை கலப்பு எரிபொருளைப் பயன்படுத்த ஊக்குவிக்கும் முக்கிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. மற்ற கலவை ATF-க்கு 11% வரி விதிக்கப்படும்.




# Monthly Market Snapshot


## Monthly Market Snapshot

|                         | 30-09-2024 | 31-10-2024 | Difference | Change in % |
|-------------------------|------------|------------|------------|-------------|
| BSE Sensex              | 84,365     | 79,389     | ▼ -4,976   | -5.90       |
| Nifty 50                | 25,822     | 24,205     | ▼ -1,617   | -6.26       |
| Nifty Bank              | 52,985     | 51,475     | ▼ -1,510   | -2.85       |
| BSE Mid Cap             | 49,357     | 45,967     | ▼ -3,390   | -6.87       |
| BSE Small Cap           | 57,102     | 54,983     | ▼ -2,120   | -3.71       |
| Gold (Rs./10 gm)        | 77,563     | 81,513     | ▲ 3,950    | 5.09        |
| Silver (Rs./Kg)         | 98,000     | 1,03,000   | ▲ 5,000    | 5.10        |
| USD/INR                 | 83.83      | 84.08      | ▲ 0.25     | 0.30        |
| Brent Crude (\$/Barrel) | 71.84      | 74.22      | ▲ 2.38     | 3.31        |
| 10 years G-Sec          | 6.86       | 6.95       | ▲ 0.09     | 1.31        |


# Indian Economic Indicators




Retail inflation was 5.49% in the month of Oct 2024.



Wholesale inflation was 1.84% in Oct 2024







Government data showed that Gross Domestic Product (GDP) of the Indian economy was 6.7% in the month of Aug 2024.




IIP growth fall to -0.1% in Aug 2024 from 4.7 in Jul 2024


# Domestic Equity Markets




During the month of Oct 2024 Nifty 50 P/E was 22.58.



During the month of Oct 2024 Sensex P/E was 23.28.



During the month of Oct 2024 Nifty Midcap 100 P/E was 42.24



During the month of Oct 24 Nifty Small cap 250 P/E was 32.37



# Domestic Equity Markets

## Returns of Major NSE Indices


| 2013                | 2014                | 2015                | 2016               | 2017                | 2018                 | 2019                | 2020                | 2021                | 2022                | 2023                | CYTD                |
|---------------------|---------------------|---------------------|--------------------|---------------------|----------------------|---------------------|---------------------|---------------------|---------------------|---------------------|---------------------|
| IT<br>57.97%        | Small Cap<br>69.57% | Media<br>10.30%     | Metal<br>45.20%    | Realty<br>110.22%   | IT<br>23.64%         | Realty<br>28.49%    | Pharma<br>60.43%    | Metal<br>69.66%     | PSU Bank<br>70.92%  | Realty<br>80.37%    | Pharma<br>34.86%    |
| Pharma<br>26.51%    | PSU Bank<br>67.07%  | Small Cap<br>10.20% | Auto<br>10.75%     | Small Cap<br>57.47% | FMCG<br>13.57%       | Finance<br>25.65%   | IT<br>54.75%        | Small Cap<br>61.94% | Metal<br>21.83%     | Small Cap<br>48.73% | Realty<br>27.07%    |
| FMCG<br>12.18%      | Mid Cap<br>60.26%   | Pharma<br>9.26%     | Mid Cap<br>5.41%   | Mid Cap<br>54.53%   | Finance<br>10.54%    | Large Cap<br>10.42% | Small Cap<br>25.02% | IT<br>59.58%        | FMCG<br>17.59%      | Auto<br>46.38%      | Auto<br>26.46%      |
| Auto<br>9.41%       | Finance<br>57.34%   | Mid Cap<br>8.41%    | Finance<br>4.93%   | Metal<br>48.71%     | Large Cap<br>1.13%   | IT<br>8.39%         | Mid Cap<br>24.31%   | Realty<br>54.26%    | Auto<br>15.36%      | Mid Cap<br>43.9%    | Small Cap<br>25.63% |
| Large Cap<br>6.46%  | Auto<br>56.69%      | FMCG<br>0.33%       | PSU Bank<br>4.11%  | Finance<br>41.56%   | Pharma<br>-7.77%     | Mid Cap<br>-0.28%   | Metal<br>16.14%     | Mid Cap<br>46.81%   | Finance<br>9.55%    | Pharma<br>36.8%     | Mid Cap<br>21.56%   |
| Media<br>1.50%      | Pharma<br>43.42%    | IT<br>-0.03%        | Large Cap<br>3.60% | Media<br>32.80%     | Mid Cap<br>-13.26%   | FMCG<br>-1.29%      | Large Cap<br>14.82% | PSU Bank<br>44.37%  | Large Cap<br>3.64%  | PSU Bank<br>33.25%  | PSU Bank<br>16.82%  |
| Mid Cap<br>-3.01%   | Large Cap<br>33.17% | Auto<br>-0.32%      | FMCG<br>2.78%      | Auto<br>31.47%      | PSU Bank<br>-16.47%  | Small Cap<br>-8.27% | FMCG<br>13.42%      | Media<br>34.56%     | Mid Cap<br>2.97%    | FMCG<br>29.52%      | Metal<br>16.59%     |
| Finance<br>-7.32%   | Media<br>33.02%     | Large Cap<br>-2.41% | Small Cap<br>0.36% | Large Cap<br>31.15% | Metal<br>-19.84%     | Pharma<br>-9.34%    | Auto<br>11.43%      | Large Cap<br>25.04% | Small Cap<br>-3.66% | IT<br>23.7%         | Large Cap<br>14.25% |
| Small Cap<br>-8.14% | FMCG<br>18.22%      | Finance<br>-5.41%   | Media<br>-0.85%    | FMCG<br>29.47%      | Auto<br>-22.99%      | Auto<br>-10.69%     | Realty<br>5.11%     | Auto<br>18.96%      | Media<br>-10.25%    | Media<br>21.10%     | IT<br>13.20%        |
| Metal<br>-14.26%    | IT<br>17.84%        | Realty<br>-15.02%   | Realty<br>-4.20%   | PSU Bank<br>24.17%  | Media<br>-25.80%     | Metal<br>-11.20%    | Finance<br>4.46%    | Finance<br>13.96%   | Realty<br>-10.84%   | Large Cap<br>19.64% | Finance<br>11.32%   |
| PSU Bank<br>-30.44% | Realty<br>10.02%    | Metal<br>-31.35%    | IT<br>-7.25%       | IT<br>12.21%        | Small Cap<br>-26.68% | PSU Bank<br>-18.25% | Media<br>-8.55%     | Pharma<br>10.12%    | Pharma<br>10.12%    | Metal<br>16.40%     | FMCG<br>3.33%       |
| Realty<br>-34.38%   | Metal<br>7.02%      | PSU Bank<br>-32.91% | Pharma<br>-14.18%  | Pharma<br>-6.32%    | Realty<br>-32.87%    | Media<br>-29.72%    | PSU Bank<br>-30.50% | FMCG<br>9.96%       | IT<br>-26.11%       | Finance<br>12.50%   | Media<br>-16.93%    |

|  |  |  |  |
|--|--|--|--|
|  | IT returns represented by NIFTY IT         |  | Finance returns represented by NIFTY Finance       |
|  | Metal returns represented by NIFTY Metal   |  | FMCG returns represented by NIFTY FMCG             |
|  | Realty returns represented by NIFTY Realty |  | PSU Bank returns represented by NIFTY PSU Bank     |
|  | Auto returns represented by NIFTY Auto     |  | Large cap returns represented by NIFTY 100         |
|  | Pharma returns represented by NIFTY Pharma |  | Mid cap returns represented by NIFTY Midcap 150    |
|  | Media returns represented by NIFTY Media   |  | SmallCap returns represented by Nifty SmallCap 250 |


Source: MFI Explorer



# Domestic Debt Markets



Bond yields fell on expectations of dovish commentary from the U.S. Federal Reserve (Fed) in its monetary policy review. Yields fell as easing domestic consumer inflation better the interest rates outlook along with fixed-income assets.



The Monetary Policy Committee (MPC) in its first bi-monthly monetary policy review of FY24 kept key policy repo rate unchanged at 6.50% with immediate effect, after six consecutive rate hikes.

## Asset Class Returns

| 2013            | 2014             | 2015             | 2016            | 2017             | 2018             | 2019            | 2020             | 2021             | 2022            | 2023             | CYTD             |
|-----------------|------------------|------------------|-----------------|------------------|------------------|-----------------|------------------|------------------|-----------------|------------------|------------------|
| Equity<br>4.44% | Equity<br>35.53% | Debt<br>8.63%    | Debt<br>12.91%  | Equity<br>33.54% | Gold<br>7.87%    | Gold<br>23.79%  | Gold<br>27.88%   | Equity<br>27.47% | Gold<br>13.94%  | Equity<br>23.49% | Gold<br>27.62%   |
| Debt<br>3.79%   | Debt<br>14.31%   | Equity<br>-1.90% | Gold<br>11.35%  | Gold<br>5.12%    | Debt<br>5.91%    | Debt<br>10.72%  | Equity<br>15.57% | Debt<br>3.44%    | Equity<br>3.66% | Gold<br>13.13%   | Equity<br>15.24% |
| Gold<br>-4.50%  | Gold<br>-7.91%   | Gold<br>-6.65%   | Equity<br>3.70% | Debt<br>4.71%    | Equity<br>-1.00% | Equity<br>8.68% | Debt<br>12.25%   | Gold<br>-4.21%   | Debt<br>2.51%   | Debt<br>7.98%    | Debt<br>7.85%    |

Equity Equity Returns represented by Nifty 200 Index

Debt Debt Returns represented by GILT Fund

Gold Gold Returns represented by domestic prices of Gold

Source: MFI Explorer



# International Markets

## சர்வதேசத் சந்தை நிலவரங்கள்

- World over, the equity markets remained flat except the Hangseng, Nikkei and DAX showing positive rise by 13.5%, 4.6% and 2.55%, respectively. The Indonesian markets were down by 4.14%. The Brent crude, Gold and Silver increased by 4.69%, 3.09% and 2.49% respectively.
- The US labour market rebounded with Non Farm Payroll (NFP) data surprising on the upside, the unemployment rate moderated slightly to 4.1%.
- US services activity also grew at a healthy pace. However, its housing and manufacturing remained subdued.
- In Europe, both manufacturing and services continue to remain weak.
- China's economy witnessed broad-based weakness, with housing continuing to reel under pressure. Manufacturing, infrastructure investments and production too decelerated. However, China's export growth remained healthy.
- The diamond exports from Israel have fallen by 33% in this calendar year. If the geopolitical tensions continue, it could favourably impact India, as it will be able to step in to meet this need.
- All eye's are keenly watching the outcome of the US elections to see if there is going to be continuity in the policy or some radical shift.
- உலகளாவிய அளவில் பங்குச் சந்தைகள் நிலைத்தவையாகவே இருந்தது எனினும் ஹாங்க்கெங் (ஹாங்க்காங் பங்குச்சந்தையின் முக்கியக் குறியீடு), நிக்கேய் (ஜப்பானின் பங்குச்சந்தையின் குறியீடு) மற்றும் DAX (ஜெர்மனியின் பங்குச்சந்தைக் குறியீடு) சந்தைகள் முறையே 13.5%, 4.6% மற்றும் 2.55% வளர்ச்சி கண்டன. இந்நோனேஷிய சந்தைகள் 4.14% வீழ்ச்சியடைந்தன. பிரெண்ட் கச்சா எண்ணெய், தங்கம் மற்றும் வெள்ளி முறையே 4.69%, 3.09% மற்றும் 2.49% உயர்ந்துள்ளன. (வடகடலிலிருந்து வரும் பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை நிர்ணயத்தில் ஒரு முக்கிய காரணியாக இருந்து வருகிறது).
- அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தை மீண்டு வந்துள்ளது. வேலைவாய்ப்பு அறிக்கைத் தரவுகள் (Non-Farm Payroll - NFP) எதிர்பார்த்ததை விட அதிகமாக வந்துள்ளன. வேலையின்மை விகிதமும் 4.1% ஆக சற்றுக் குறைந்துள்ளது.
- அமெரிக்க சேவைத் துறையும் நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளது. இருப்பினும், அமெரிக்காவின் வீட்டுவசதி மற்றும் உற்பத்தித் துறைகள் மந்தமாகவே உள்ளன.
- ஐரோப்பாவில் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் இரண்டும் தொடர்ந்து மந்தமாகவே உள்ளன.
- சீனாவின் பொருளாதாரம் பரவலான மந்தநிலையைச் சந்தித்து வருகிறது. வீட்டுவசதித் துறை தொடர்ந்து அழுத்தத்திற்கு உள்ளாகி வருகிறது. உற்பத்தி, உள்கட்டமைப்பு முதலீடுகள் குறைந்துள்ளன. இருப்பினும், சீனாவின் ஏற்றுமதி வளர்ச்சி ஆரோக்கியமாக உள்ளது.
- இந்த காலண்டர் ஆண்டு இஸ்ரேலில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் வைரங்களின் அளவு 33% குறைந்துள்ளது. புவிசார் அரசியல் பதற்றம் தொடர்ந்தால், இந்தியா இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என்பதால், இது இந்தியாவிற்கு சாதகமாக அமையும்.
- அமெரிக்க கொள்கைகளில் தொடர்ச்சி இருக்குமா அல்லது தீவிர மாற்றம் ஏற்படுமா என்பதை அறிய அனைவரும் அமெரிக்கத் தேர்தல் முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.




### Nasdaq Composite

18,095.15 ↑ 38.54% +5,033.68 1Y

Oct 31, 5:15:59 PM UTC-4 · INDEXNASDAQ · Disclaimer

1D 5D 1M 6M YTD 1Y 5Y MAX




### S&P 500

5,705.45 ↑ 34.63% +1,467.59 1Y

Oct 31, 5:39:30 PM UTC-4 · INDEXSP · Disclaimer

1D 5D 1M 6M YTD 1Y 5Y MAX




### Dow Jones Industrial Average

41,763.46 ↑ 25.51% +8,488.88 1Y

Oct 31, 5:05:40 PM UTC-4 · INDEXDJX · Disclaimer

1D 5D 1M 6M YTD 1Y 5Y MAX




### Russell 2000 Index


2,196.65 ↑ 31.56% +526.95 1Y

Oct 31, 4:30:12 PM UTC-4 · INDEXRUSSELL · Disclaimer

1D 5D 1M 6M YTD 1Y 5Y MAX




### US Composite PMI & GDP Growth




US real GDP was 2.8 in Sep 24. The S&P Global US Composite PMI Output Index was 54.3 in the month of Oct 24.

### Euro Zone Composite PMI & GDP Growth




The seasonally adjusted Eurozone Composite PMI Output Index was 49.7 in Oct 24.

### China Manufacturing PMI & GDP Growth



Caixin's China manufacturing purchasing managers' index (PMI) was 50.3 in the month of Oct 24.


### US & Eurozone Inflation




Eurozone inflation was 1.7% in the month of Sep 24. U.S. inflation to 2.4% in Sep 24.




# Global Markets




U.S. Treasury yield was 4.28% in the month of Oct 2024



Gold price (Per 10 Grams) was ₹ 81,513 in the month of Oct 2024



Brent crude oil prices was ₹ 74.22 in the month of Oct 2024



U.S dollar price was ₹ 84,08 in the month of Oct 2024

Never spend your money before you have it.

- Thomas Jefferson



It's not your salary that makes you rich, it's your spending habits.



# Product of the month

## Guaranteed Income Insurance Plans (GIP): A must-have for post-retirement cashflow

As you approach retirement, financial security becomes a top priority. Ensuring a stable cash flow to cover living expenses and meet life's unexpected challenges is critical. This is where Guaranteed Income Insurance Plans come into play. These plans provide a dependable stream of income either for life or for a specified period, making them an invaluable addition to any retirement strategy. Let us delve into the key benefits of these plans and why they are essential for post-retirement cash flow management.

- 1. Guaranteed income for life or specified period:** One of the most significant advantages of GIP is the assurance of a steady income for life or for a predetermined period. Whether you opt for lifetime income or a specific term, such as 25 or 30 years, this guaranteed payout offers peace of mind. Knowing that you have a consistent flow of income ensures that you can maintain your lifestyle and cover essential expenses without financial stress.
- 2. Tax-free cash flow:** Another compelling benefit of these plans is the tax-free nature of the payouts. In India, the income received from Guaranteed Income Insurance Plans is often exempt from taxes, making it a highly efficient way to manage your post-retirement finances. This tax-free income can significantly enhance your financial stability, allowing you to enjoy your retirement without worrying about hefty tax bills.
- 3. Guaranteed long-term payouts:** GIPs promise payouts for long durations, such as 25 or 30 years. This long-term assurance means you can plan your future with confidence, knowing that your financial needs will be met for decades to come. Whether it's daily living expenses, healthcare costs, or leisure activities, these plans ensure you have the necessary funds to support your retirement lifestyle.
- 4. Protection against declining interest rates:** In an economic environment where interest rates are declining, GIPs offer a safe haven for your savings. These plans provide fixed returns, safeguarding your income from the fluctuations of the financial markets. This stability is especially crucial in India, where interest rates can be volatile. By securing your income through these plans, you can protect yourself against the risk of diminishing returns from other investments.
- 5. Continued support for nominee:** Life is unpredictable, and it is essential to plan for unforeseen circumstances. If the policyholder unfortunately passes away, the GIPs ensures that the nominee, typically the spouse, continues to receive the remaining payouts. This feature is akin to having "post-dated cheques" stored in the cupboard, providing financial security for your loved ones even in your absence.
- 6. Return of Premiums Paid:** At the end of the payout period, these insurance plans often return all the premiums paid by the policyholder. This means that not only do you receive regular income throughout the term, but you also get back the total amount of premiums you invested. This feature ensures that your savings are preserved, providing a financial cushion for the future.

### Ideal scenarios for Guaranteed Income Insurance Plans

- 1. Augmenting post-retirement cash flow:** Guaranteed Income Insurance Plans are ideal for supplementing your post-retirement income. They provide a consistent and reliable source of funds, ensuring you can cover your living expenses and maintain your lifestyle. Whether it's daily necessities, medical expenses, or leisure activities, these plans ensure financial stability during retirement.
- 2. Gifting to girl children:** Consider the scenario of gifting these plans to a 15-year-old girl. After paying the premiums, the payouts can begin from the age of 27 and continue until she turns 52. This provides a constant sum of money to manage her needs, such as education, marriage, and other significant life events. It is a thoughtful and practical gift that ensures long-term financial security.
- 3. Supporting a special child:** For parents of special children, Guaranteed Income Insurance Plans can create a secure financial future for their child. By establishing these plans, parents can ensure that there is a steady flow of income to cover the child's expenses. This financial support provides peace of mind, knowing that their child's needs will be met even in their absence.
- 4. Assisting Parents of Children Settling Abroad:** Children who wish to settle abroad can use these plans to ensure their parents in India are financially secure. By purchasing the policy in the parents' name and paying the premiums, the children can ensure that the payouts cover their parents' living expenses. This arrangement allows the parents to maintain their independence and lifestyle, while the children can focus on their lives abroad without financial worries.

**Conclusion** Guaranteed Income Insurance Plans (GIP) are indispensable for ensuring a stable post-retirement cash flow. They offer numerous benefits, including guaranteed income for life or a specified period, tax-free cash flow, long-term payouts, protection against declining interest rates, continued support for nominees, and the return of premiums. These plans are versatile and can be tailored to various financial needs, making them a must-have product for anyone planning for retirement. By incorporating Guaranteed Income Insurance Plans into your financial strategy, you can enjoy a comfortable and secure retirement, knowing that your financial future is well-protected.

Take the first step towards securing your retirement today by exploring Guaranteed Income Insurance Plans.

Ensure that you and your loved ones can enjoy a worry-free future with consistent and reliable financial support.

For more information, contact  
**Mr. Saravanan**  
at +91 94440 55430  
or [saravanan@purplepond.in](mailto:saravanan@purplepond.in).

## உத்தரவாத வருமானக் காப்பீட்டுத் திட்டங்கள் (GIP): ஓய்வுக்குப் பிறகான பணப்புழக்கத்திற்கு அவசியமானது

ஓய்வு நெருங்கும்போது, பொருளாதாரப் பாதுகாப்பு முக்கிய முன்னுரிமையாகிறது. வாழ்க்கைச் செலவுகளைச் சமாளித்து, வாழ்க்கையின் எதிர்பாராத சவால்களைச் சந்திக்க, நிலையான பணப்புழக்கத்தை உறுதி செய்வது மிகவும் முக்கியம். இதில் உத்தரவாத வருமானக் காப்பீட்டுத் திட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த திட்டங்கள், வாழ்நாள் முழுவதும் அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு, நம்பகமான வருமானத்தை வழங்குகின்றன, இது ஓய்வுக்குப் பிந்தைய பணப்புழக்க மேலாண்மைக்கு மதிப்புமிக்க கூடுதலாகும். இந்த திட்டங்களின் முக்கிய நன்மைகள் மற்றும் ஓய்வுக்குப் பின் பணப்புழக்க மேலாண்மைக்கு ஏன் அவசியம் என்பதை ஆராய்வோம்.

### உத்தரவாத வருமான காப்பீட்டுத் திட்டங்களுக்கு ஏற்ற சூழ்நிலைகள்

- வாழ்நாள் அல்லது குறிப்பிட்ட காலத்திற்கான உத்தரவாத வருமானம்:** இதன் மிக முக்கியமான நன்மைகளில் ஒன்று வாழ்நாள் முழுவதும் அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு நிலையான வருமானத்தின் உத்தரவாதமாகும்.. நீங்கள் வாழ்நாள் வருமானம் அல்லது 25 அல்லது 30 ஆண்டுகள் போன்ற குறிப்பிட்ட காலத்திற்கு தேர்வு செய்தாலும், இந்த உத்தரவாதப் பணம் மன அமைதியை வழங்கும். உங்களுக்கு நிலையான வருமான ஓட்டம் இருப்பதை அறிவது, உங்கள் வாழ்க்கை முறையை பராமரித்து, நிதி அழுத்தமின்றி அத்தியாவசிய செலவுகளைச் சமாளிக்க உதவும்.
- வரி விலக்குப் பெற்ற பணப்புழக்கம்:** இந்த திட்டங்களின் மற்றொரு கவர்ச்சிகரமான நன்மை, வரிவிலக்காகும். இந்தியாவில், உத்தரவாத வருமான காப்பீட்டுத் திட்டங்களிலிருந்து பெறப்படும் வருமானம் பெரும்பாலும் வரிகளிலிருந்து விலக்கு பெற்றது. இது உங்கள் ஓய்வுக்குப் பின் பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கான மிகவும் திறமையான வழியாகும். இந்த வரி விலக்குப் பெற்ற வருமானம், உங்கள் நிதி நிலைத்தன்மையை கணிசமாக மேம்படுத்தி, அதிக வரி கட்டணங்களைப் பற்றி கவலைப்படாமல், ஓய்வை அனுபவிக்க உதவும்.
- உத்தரவாத நீண்ட காலப் பணப்பெயர்ப்புகள் (payout) :** GIP -கள் 25 அல்லது 30 ஆண்டுகள் போன்ற நீண்ட காலத்திற்கு ஆண்டுதோறும் உறுதி செய்யப்பட்ட பணம் உங்கள் வங்கிக்கு வந்து அடைவதை உறுதியளிக்கின்றன. இந்த நீண்ட கால உத்தரவாதம், உங்கள் நிதித் தேவைகள் பல வருடங்களுக்குப் பூர்த்தி செய்யப்படும் என்பதை முழுவதுமாக அறிந்துகொண்டு, உங்கள் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் திட்டமிட உதவுகின்றன. அன்றாட வாழ்க்கைச் செலவுகள், மருத்துவச் செலவுகள் அல்லது பொழுதுபோக்கு நடவடிக்கைகள் ஆகியவற்றிற்காக, இந்த திட்டங்கள் உங்கள் ஓய்வு வாழ்க்கையை ஆதரிக்கத் தேவையான நிதியை உங்களுக்கு வழங்குகின்றன.
- குறைந்து வரும் வட்டி விகிதங்களுக்கு எதிரான பாதுகாப்பு:** வட்டி விகிதங்கள் குறைந்து வரும் பொருளாதாரச் சூழலில், GIP-கள் உங்கள் சேமிப்புகளுக்கு பாதுகாப்பான இடமாக இருக்கும். இந்தத் திட்டங்கள் உங்கள் வருமானத்தை நிதி சந்தைகளின் ஏற்ற இறக்கங்களிலிருந்து பாதுகாத்து, நிலையான வருமானத்தை வழங்குகின்றன. இந்த நிலைத்தன்மை, குறிப்பாக வட்டி விகிதங்கள் மாறும் நம் நாட்டில், மிகவும் முக்கியமானது. இந்த திட்டங்களின் மூலம் உங்கள் வருமானத்தை உறுதிப்படுத்துவதுடன் மற்ற முதலீடுகளிலிருந்து குறைந்து வரும் வருமானத்தின் அபாயத்திலிருந்தும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
- வாரிசுகளுக்குத் தொடரும் ஆதரவு:** வாழ்க்கை கணிக்க முடியாத ஒன்று. எதிர்பாராத சூழ்நிலைகளுக்கு திட்டமிடுவது அவசியம். காப்பீடு செய்யப்பட்ட நபர் துரதிஷ்டவசமாக இறந்துவிட்டால், மனைவி அல்லது பிள்ளைகளுக்கு மீதமுள்ள தொகை தொடர்ந்து பெறுவதை GIP-கள் உறுதி செய்கின்றன. இந்த அம்சம் நீங்கள் இல்லாத நிலையிலும், உங்கள் அன்புக்குரியவர்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது.
- பிரீமியம் தொகையை முழுவதுமாக பெறுதல்:** பெரும்பாலும் இந்தக் காப்பீட்டுத் திட்டங்கள், காப்பீடு காலத்தின் முடிவில், காப்பீடு செய்யப்பட்ட நபர் செய்தியை அனைத்து பிரீமியங்களையும் திரும்பத் தருகின்றன. அதாவது, நீங்கள் காலம் முழுவதும் வழக்கமான வருமானத்தைப் பெறுவது மட்டுமல்லாமல், நீங்கள் முதலீடு செய்த மொத்த பிரீமியம் தொகையையும் திரும்பப் பெறுவீர்கள். இந்த அம்சம் உங்கள் சேமிப்புகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்து, எதிர்காலத்திற்குத் தேவையான நிதியையும் வழங்கும்.

**1 ஓய்வுக்குப் பின் பணப்புழக்கத்தை அதிகரித்தல்:** GIP திட்டங்கள் உங்கள் ஓய்வுக்குப் பின் வரும் வருமானத்தை அதிகரிக்க ஏற்றவை. அவை நிலையான மற்றும் நம்பகமான நிதி மூலத்தை வழங்குகின்றன. இதனால் உங்கள் வாழ்க்கைக்கான செலவுகளைச் சமாளித்து உங்கள் வாழ்க்கை முறையை சரியாகப் பராமரிக்க முடியும். அன்றாடத் தேவைகள், மருத்துவச் செலவுகள் அல்லது பொழுதுபோக்கு நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு, இந்த திட்டங்கள் ஓய்வு காலத்தில் நிதி நிலைத்தன்மையை உறுதி செய்கின்றன.

**2 பெண் குழந்தைகளுக்குப் பரிசளித்தல்:** 15 வயது பெண் குழந்தைகளுக்கு இந்த திட்டங்களைப் பரிசளிப்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். பிரீமியங்களை செலுத்திய பிறகு, Payout-கள் 27 வயதில் தொடங்கி 52 வயதில் முடியும். இது கல்வி, திருமணம் மற்றும் பிற முக்கிய வாழ்க்கை நிகழ்வுகள் போன்ற அவர்களது தேவைகளை நிர்வகிக்க தொடர்ச்சியான நிதியை வழங்கும். இது நீண்ட கால நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு மிக நல்ல பரிசாகும்.

**3 சிறப்புத் தேவையுள்ள குழந்தைகளுக்கு ஆதரவளித்தல்:** சிறப்புத் தேவையுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு, GIP திட்டங்கள் தங்கள் குழந்தைக்கு பாதுகாப்பான நிதி எதிர்காலத்தை உருவாக்க உதவும். இந்த திட்டங்களை நிறுவுவதன் மூலம், பெற்றோர்கள் குழந்தையின் செலவுகளைச் சமாளிக்க நிலையான வருமானத்தை உறுதி செய்ய முடியும். இந்த நிதி ஆதரவு, தாங்கள் இல்லாத நிலையிலும் தங்கள் குழந்தையின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்பதை அறிந்து மன அமைதியை வழங்கும்.

**4 வெளிநாட்டில் குடியேறுபவர்களின் பெற்றோருக்கு உதவுதல்:** வெளிநாட்டில் குடியேற விரும்புவர்கள், இந்த திட்டங்களைப் பயன்படுத்தி இந்தியாவில் உள்ள தங்கள் பெற்றோரின் நிதி நிலைமை பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யலாம். பெற்றோரின் பெயரில் காப்பீட்டை வாங்கி பிரீமியங்களை செலுத்துவதன் மூலம், இவர்கள் தங்கள் பெற்றோரின் வாழ்க்கைச் செலவுக்கான வருமானத்தை உறுதி செய்யலாம். இந்த ஏற்பாடு, பெற்றோர் தங்கள் சுதந்திரத்தையும் வாழ்க்கை முறையையும் பராமரிக்க உதவுகிறது, அதே நேரத்தில் வெளிநாட்டில் குடியேறுபவர்களும், நிதி கவலைகளின்றி வெளிநாட்டில் தங்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியும்.

### முடிவுரை

உத்தரவாத வருமான காப்பீட்டுத் திட்டங்கள் (GIP) ஓய்வுக்குப் பிந்தைய நிலையான பணப்புழக்கத்தை உறுதி செய்வதற்கு இன்றியமையாதவை. அவை வாழ்நாள் அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு உத்தரவாத வருமானம், வரி விலக்கு பெற்ற பணப்புழக்கம், நீண்ட கால Payout-கள், குறைந்து வரும் வட்டி விகிதங்களுக்கு எதிரான பாதுகாப்பு, வாரிசுகளுக்குத் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் பிரீமியம் தொகையை முழுவதுமாக பெறுதல் போன்ற பல நன்மைகளை வழங்குகின்றன. இந்த திட்டங்கள், பல்வேறு நிதித் தேவைகளுக்கு ஏற்ப திட்டமிடப்படலாம். இது ஓய்வுக்காக திட்டமிடும் எவருக்கும் மிகவும் அவசியமானதாகும்.

உத்தரவாத வருமான காப்பீட்டு (GIP) திட்டங்களை ஆராய்வதன் மூலம் உங்கள் ஓய்வைப் பாதுகாப்பதற்கான முதல் படியை இன்றே எடுங்கள். உங்களுடைய, மற்றும் உங்கள் அன்புக்குரியவர்கள் நிலையான மற்றும் நம்பகமான நிதி ஆதரவுடன் கவலையற்ற எதிர்காலத்தை அனுபவிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இதைப் பற்றி மேலும் விவரங்கள் அறிந்துகொள்ள **திரு. சரவணன்** அவர்களை [saravanan@purplepond.in](mailto:saravanan@purplepond.in) மெயில் மூலம் அல்லது +91 94440 55430 எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.



# Snippets

## துணுக்குகள்



- The Union Cabinet has approved setting up ₹ 1000 crore venture capital fund dedicated to space sector.
- The Union Cabinet has approved two major railway projects in Bihar and Andhra Pradesh at a cost of ₹6,798 crores. The new line in Bihar runs parallel to the Nepal border (it is both strategic and also aimed to improve the Lord Ram centric religious tourism). The new line in AP connects Amaravathi, the new capital of Andhra Pradesh, to Hyderabad, Chennai & Kolkatta.
- The Union Government has decided to extend the UDAN scheme by further 10-years. It is aimed at boosting regional air connectivity, improving tourism and generating jobs. Initially launched on October 21, 2016, for a 10-year period, the scheme has already operationalised 601 routes and 71 airports. The number of operational airports in India now stand at 157 and the goal is to expand this number to 350-400 by 2047.
- The Union Cabinet has approved \$1.2 billion initiative to double edible oil production within the next 7-years. This is aimed at reducing reliance on imports. Currently 67% of the domestic demand is met through purchase of palm oil, soya oil and sunflower oil from Indonesia, Malaysia, Argentina, Brazil, Russia and Ukraine.
- The government will soon launch a programme to expedite immigration of pre-verified (through biometrics & facial recognition) Indian nationals and overseas citizens of India (OCI). Initially launched as a pilot at Delhi's IGI Airport, it is soon expected to be rolled out in Mumbai, Chennai, Kolkata, Bengaluru, Hyderabad, Kochi and Ahmedabad and subsequently extended to 21 major airports in India.
- Ambuja Cement is set to acquire Orient Cement Ltd for ₹8,100 crore. This move will increase Ambuja's cement capacity by 30 MTPA, helping it to reach 100 MTPA by FY 25 and thereby becoming a significant player in the cement industry.
- மத்திய அரசாங்கம் விண்வெளித்துறைக்கு 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய முதலீட்டு நிதியை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.
- மத்திய அமைச்சரவை, பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் ₹ 6,798 கோடி செலவில் இரண்டு பெரிய ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. பீகாரில் புதிய ரயில் பாதை நேபாள எல்லையை ஒட்டி அமைக்கப்படும். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தவிர, ராமர் சார்ந்த மதச் சுற்றுலாவை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் புதிய ரயில் பாதை புதிய தலைநகரான அமராவதியை ஹைதராபாத், சென்னை மற்றும் கொல்கத்தாவுடன் இணைக்கும்.
- மத்திய அரசு UDAN திட்டத்தை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளது. இது பிராந்திய விமான இணைப்பை அதிகரிப்பதையும், சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதையும், வேலைவாய்ப்பை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 21 அன்று 10 ஆண்டு காலத்திற்குத் தொடங்கப்பட்ட இந்த திட்டம், ஏற்கனவே 601 வழிகள் மற்றும் 71 விமான நிலையங்களை இயங்க வைத்துள்ளது. இந்தியாவில் இயங்கும் விமான நிலையங்களின் எண்ணிக்கை தற்போது 157 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கையை 2047 ஆம் ஆண்டுக்குள் மேலும் 350-400 ஆக அதிகரிப்பதே இதன் இலக்காகும்.
- மத்திய அமைச்சரவை அடுத்த 7 ஆண்டுகளில் சமையல் எண்ணெய் உற்பத்தியை இரட்டிப்பாக்க \$1.2 பில்லியன் முன்முயற்சியை அங்கீகரித்துள்ளது. இது இறக்குமதியை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது உள்நாட்டு தேவையில் 67% இந்நோனேஷிய, மலேசியா, அர்ஜென்டினா, பிரேசில், ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளிலிருந்து பனை எண்ணெய், சோயா எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெயை வாங்குவதன் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.
- பயோமெட்ரிக்ஸ் மற்றும் முக அங்கீகாரம் மூலம் முன்கூட்டியே சரிபார்க்கப்பட்ட இந்திய குடிமக்கள் மற்றும் இந்திய வெளிநாட்டு குடிமக்களின் (OCI) இடம்பெயர்வை விரைவுபடுத்துவதற்கான ஒரு திட்டத்தை அரசு விரைவில் தொடங்க உள்ளது. டெல்லியின் IGI விமான நிலையத்தில் முதற்கட்டமாக தொடங்கப்பட்ட இந்த திட்டம், விரைவில் மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், கோழிக்கோடு மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் அறிமுகப்படுத்தப்படும். பின்னர் இந்தியாவின் 21 முக்கிய விமான நிலையங்களிலும் விரிவுபடுத்தப்படும்.
- அம்புஜா சிமெண்ட் ₹8,100 கோடிக்கு ஓரியண்ட் சிமெண்ட் நிறுவனத்தை வாங்கும் திட்டத்தில் உள்ளது. இந்த நடவடிக்கை, அம்புஜாவின் சிமெண்ட் உற்பத்தித் திறனை 30 MTPA (மில்லியன் டன் / ஆண்டு) வரை உயர்த்தும். தவிர, FY 2025-க்குள் 100 MTPA அடைய உதவும். மேலும், சிமெண்ட் தொழிலில் அம்புஜா குறிப்பிடத்தக்க பங்கும் வகிக்கும்.



The banks have been seeing a drop in CASA ratios (Current Account & Saving Account balance) due to retail savings getting directed to equity markets., thereby denying banks access to low-cost funds

The active retail participation in equity markets without sufficient research and insight continues to be a cause of worry. The retail ownership in Small Cap Equity has risen to 15.1%. Currently, the inflows into both small-cap and mid-cap far outpaces, the inflows into large cap.

The FII (foreign Institutional Investor) selling in Oct 2024 alone is over \$12 billion (even during the height of the COVID crisis, FII selling reached only \$8.5 billion). This clubbed with promoter equity dilutions are indicators that small investors will have to seriously take into account before considering to expand their bets into the equity market.

We are duty-bound to advise our customers to continue with the cautious approach while investing in equity and continue to consider asset diversification as a strategy to overcome the uncertainties in the world economies today. We also suggest enhancing exposure to long-term debt and metals.

We sign off paying our respects to Mr Ratan Tata who continued holding the highest standards of corporate governance, philanthropy and for being a source of inspiration for many entrepreneurs for choosing a righteous path.

வங்கிகளிலிருந்து சில்லறை சேமிப்புகள், பங்குச் சந்தைகளுக்கு திசை திருப்பப்படுவதால் CASA விகிதங்களில் (சேமிப்பு மற்றும் நடப்பு கணக்குகளின் விகிதம்) வீழ்ச்சியைக் கண்டு வருகின்றன.

போதுமான ஆராய்ச்சி மற்றும் புரிதலின்றி பங்குச் சந்தைகளில் சில்லறை முதலீட்டாளர்களின் தீவிர பங்களிப்பு தொடர்ந்து கவலைக்குரியதாக உள்ளது. Small cap பங்குகளில் சில்லறை முதலீட்டாளர்களின் பங்கு 15.1% ஆக உயர்ந்துள்ளது. தற்போது, Small cap மற்றும் Mid cap பங்குகளில் உள்ள முதலீடுகள், large cap பங்குகளில் உள்ள முதலீடுகளை விட அதிகமாக உள்ளது.

2024 அக்டோபரில் மட்டும், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) விற்பனை \$12 பில்லியனுக்கும் அதிகமாக இருந்தது. இது கொரோனா நெருக்கடியின் உச்சத்தில் கூட, FII விற்பனை \$8.5 பில்லியனை மட்டுமே எட்டியதை விட கணிசமாக அதிகம். ப்ரோமோட்டர்களின் பங்கு விற்பனையும் அதிகரித்துள்ளது. இந்த நிலைமை, சிறிய முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தை முதலீடுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

இன்றைய சர்வதேசப் பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மையை கருத்தில் கொண்டு, பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது எச்சரிக்கையாக இருக்கவும், சொத்து பன்முகப்படுத்தலை ஒரு முக்கியமான உபாயமாகக் கருத்தில் கொள்ளவும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்துவது எங்களது கடமை. மேலும், நீண்ட காலக் கடன் மற்றும் உலோகங்களில் முதலீட்டை அதிகரிக்கவும் நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

நல்ல நிர்வாகம், தர்மம் மற்றும் பல தொழில்முனைவோருக்கு நேர்மையான பாதையைத் தேர்ந்தெடுக்க ஊக்கமளித்தவர் என்ற உயரிய தரங்களைப் பேணிய திரு. ரத்தன் டாடாவுக்கு மரியாதை செலுத்தி இந்த செய்திமடலை நிறைவு செய்கிறோம்.





# Purple Pond

Plan ▶ Protect ▶ Plough ▶ Prosper



**Risk Mitigation & Financial Planning**

Suite 304, Chalamall, Door # 11/11A,  
Sir Theyagaraya Road, T.Nagar, Chennai - 600 017.  
Phone : +91 78100 27636 / Email : [contact@purplepond.in](mailto:contact@purplepond.in)

[www.purplepond.in](http://www.purplepond.in)

FIXED DEPOSITS

INSURANCES

MUTUAL FUNDS

PMS

BONDS, NCD

WILLS

CHENNAI ♦ COIMBATORE ♦ HYDERABAD  
KUMBAKONAM ♦ SALEM ♦ TRICHY

#### **Disclaimer**

All information contained in this document has been obtained by Purplepond from sources believed by it to be accurate and reliable. Although reasonable care has been taken to ensure that the information herein is true, such information is provided 'as is' without any warranty of any kind, and Purplepond or its affiliates or group companies and its respective directors, officers, or employees in particular, makes no representation or warranty, express or implied, as to the accuracy, suitability, reliability, timelines or completeness of any such information. All information contained herein must be construed solely as statements of opinion, and Purplepond, or its affiliates and its respective directors, officers, or employees shall not be liable for any losses or injury, liability or damage of any kind incurred from and arising out of any use of this document or its contents in any manner, whatsoever. Opinions expressed in this document are not the opinions of our holding company, Purplepond, and should not be construed as any indication of credit rating or grading of Purplepond for any instruments that have been issued or are to be issued by any entity.